

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

குருத்தோலைப் பவனி முன்னுரை

குருத்து ஓலை பவனியிலே பங்கேற்று இறைவனை புகழ வந்துள்ள அன்பர்களே, வருக! இறையருள் பெறுக! என வாழ்த்துகின்றோம்.

மகிமையோடும், மாட்சிமையோடும் பவனி வரும் காட்சி. கழுதைக்கு மேல் அமர்த்தப்பட்டவர் தாவீதின் மகன் என்று சொல்லி ஓசாந்நா ஓசாந்நா! என்று வாழ்த்து சொல்லி, இலைதளைகளை பரப்பி, மன்னர் இவர் வாழ்த்தப் பெறுவாராக என அழைத்து செல்லப்படுகின்றார்.

இதனை தியானிக்கும் விதத்தில், இன்று நாமும் ஒரு பவனியை எடுக்க முன்வந்துள்ளோம்.

நம்முடைய பவனியில் ஆர்ப்பாட்டம், கூத்து, அமர்க்களம் போன்றவை கிடையாது. ஆடம்பரம் உண்டு, ஆர்ப்பரிப்பு உண்டு, ஆராதனை உண்டு. நம்முடைய ஆண்டவர் மகிமைக்ககுரியவர். மாட்சி நிறைந்தவர். மகத்துவமானவர் என்பதனை நாமும் உணர்ந்து, பிறரும் உணரச் செய்ய எடுக்கும் பவனியிது.

பங்கேற்போம். பாடித் துதிப்போம். பயனுள்ளதாக்குவோம்.

திருப்பலி முன்னுரை

அன்பிற்குரியவர்களே! தவக்காலத்தின் இறுதி வாரத்திற்குள்ளாக நுழைந்துள்ளோம். புனித வாரம் என்று இதனை அழைத்தாலும், இந்த வாரத்தில் இறைவனது பாடுகளையே தியானிக்க இருப்பதால், இதனை பாடுகளின் வாரம் என்றும் அழைக்கின்றோம்.

ஓசாந்நா! ஓசாந்நா என்று ஆர்ப்பரித்து அழைத்துச் செல்லும் கூட்டமே தனக்கு எதிரியாக மாறப் போகின்றது என்பது தான் வேதனையிலே கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும்.

உண்டவன் இரண்டகமாக போய் விடுவான். அற்புதங்களை பெற்றவர்கள் பார்த்தவர்கள், ஒழிக கோஷமிடுவார்கள் என்ற வேதனைத் தான் கொடுமையானது.

இதனை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவுறுதி பெற்றானால், அது மனித சக்தியால் அல்ல, மாறாக, வியர்வைகள் இரத்தமாக வெளிப்பட செபித்த செப வேளையே அவருக்கு இத்தகைய மனஉறுதியையும், மனதெரியத்தையும் பெற்றுத் தந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

நம்முடைய வாழ்விலும் சந்திக்கும் அவமானங்கள், போராட்டங்கள், வேதனைகளில் நாம் தனித்து விடப்படுவதில்லை என்பதனை உணர்ந்து, செபத்தில் ஆழ்ந்தால், விடுதலை உண்டு. வாழ்வு பெற்றிட முடியும் என்பதனை உணர்ந்தவர்களாக பங்கேற்று பலியை ஒப்புக் கொடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே!

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் பணி வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பாராளும் பரமனே எம் இறைவா!

நாட்டிற்காகவும் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியும். அவர்கள் தன்னலத்தோடு வாழாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடு வளமும், நலமும் பெற அவர்கள் உழைக்கவும், அவர்களுக்கு நல்மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. துன்பமில்லாமல் இன்பம் இல்லை சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே!

எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை பகிர்ந்து, கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.

4. கருணையின் தெய்வமே இறைவா!

உம்முடைய பாடுகளின் புனித வாரத்தில் பயணிக்கும் நாங்கள் உம்முடைய பாடுகளின் மாண்பை உணர்ந்து பிழைகளை அகற்றி, நேர்மையான வாழ்வை வாழத் தேவையான அருளைத் தர இறைவா உம்மிடம் வேண்டுகிறோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com